



## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.24347590

**ஆணை நாள் 03.11.2020**

**முன்னிலை**

**திரு.ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,  
மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 12438/E/2019**

திரு.ச.கணேஷ்குமார்

.. மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியரின்  
நேர்முக உதவியாளர்(பொது),  
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்.

.. பொது அதிகார அமைப்பு

\*\*\*\*\*

### **ஆணை**

மேல்முறையீட்டாளர் 23.09.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், இராஜபாளையம் வட்டத்திற்குட்பட்ட முத்துச்சாமிபுரம், நல்லமங்கலம், புத்தூர் ஆகிய மூன்று கிராமங்களுக்குரிய (ஒட்டுமொத்த) நிலவரித் திட்ட அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட நிலவரித் திட்ட நிலப்பதிவேடு நகல், ஆரம்ப நில அளவை புலப்படச்சுவடி ஆவணத்தின் நகல், வரைபடங்களின் நகல், பழைய செட்டில்மெண்ட் அ பதிவேடு ஆவணத்தின் நகல் ஆகியவற்றை 4 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார். பொதுத் தகவல் அலுவலர் 10.10.2019 தேதியிட்ட கடிதத்தில் புலம் தனக்கு சம்பந்தப்பட்டது என ஏதேனும் ஆவணத்தை இணைத்து மனு செய்யும்பட்சத்தில், கோரிய நகல் வழங்கப்படும் எனத் தெரிவித்து தகவல் வழங்க மறுத்துள்ளதாக கூறி, மேல்முறையீட்டாளர் 22.10.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான மனுவை மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்திட, பொதுத் தகவல் அலுவலர் 14.11.2019 தேதியிட்ட கடிதத்தில் உரிய தகவல்களை வழங்கவில்லை என்று தெரிவித்து, 06.12.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திலும் தாக்கல் செய்துள்ளார்.

2. அந்த மனு தமிழ்நாடு தகவல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வரப்பெற்ற தேதியின் அடிப்படையில் காலவரிசை பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பல மாதங்கள் ஆகியும் முழுமையான தகவல் வழங்கப்படாத மேல்முறையீட்டாளர்களின் நிலுவை மனுக்களின் மீது மாநில தகவல் ஆணையர் அவர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக

உதவியாளர்(பொது) அவர்களுடன் 29.09.2020 அன்று தொலைபேசி மூலம் விவாதிக்கப்பட்ட இருந்த நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் 21.10.2020 தேதியிட்டு இவ்வாணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேல்முறையீட்டாளரை அலுவலக வேலைநாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆவணங்களை பார்வையிட்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு 03.10.2020 தேதியிட்ட கடிதம் பதிவஞ்சலில் கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் அவர் ஆஜராகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலரின் கடிதத்தை பதிவு செய்தும், மேல்முறையீட்டாளருக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பளித்தும், விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது:-

இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் மேல்முறையீட்டாளருக்கு மீண்டும் அறிவிப்பு கடிதமொன்றை அனுப்பி, அலுவலக வேலை நாளில், வேலை நேரத்தில் இதர அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் ஏற்படாவண்ணம் அலுவலகம் வரவழைத்து, மேல்முறையீட்டாளர் 23.09.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்த மனுவில் கோரியுள்ள 4 இனங்கள் தொடர்பாக, சட்டப்பிரிவுகள் 2(i) மற்றும் 8(i)(i)-களுக்கு உட்பட்டு, தகவல்கள் அடங்கிய கோப்புகள், பதிவேடுகள், கணினி நடவடிக்கைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மேல்முறையீட்டாளரின் ஆய்வுக்கு சட்டப்பிரிவு 2(i)-ன்படி ஆஜர்படுத்தி, அவர் ஆய்வு செய்வதை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து, ஆய்வு செய்த பின்னர் அவர் தனக்கு தேவைப்படும் தகவலை குறிப்பிட்டு கோரும்பட்சத்தில் அதனை ஒளிநகலெடுத்து, சான்றொப்பமிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 சட்டப்பிரிவு 7(6)-ன் கீழ் (25 பக்கங்களுக்கு மிகாமல்) கட்டணமின்றி வழங்கி, அவர் பெற்று ஏற்பளிப்பு செய்த விபரத்தையும், ஆய்வு செய்த வீடியோ அடங்கிய CD அல்லது புகைப்படத்தை இணைத்து அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 21 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து, இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ச.செல்வராஜ்,  
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண். SA 12438/E/2019**

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/மாவட்ட ஆட்சியரின்

நேர்முக உதவியாளர் (பொது),

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

விருதுநகர்.

திரு.S.கணேஷ்குமார், த/பெ.சங்கரன் நாடார்,

SPN பள்ளித் தெரு, முகவூர் அஞ்சல்,

இராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம்-626 111.